

புதுச்சேரி அரசு

நலவழித்துறை இயக்குநரகம்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி அரசு, நலவழித்துறையின்கீழ் செயல்படும் பல்வேறு சுகாதார மையங்களில் தானே புயல் காரணமாக கீழே சாய்ந்தும் முறிந்தும் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் ஒட்டுமொத்த விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. எந்தெந்தச் சுகாதார மையங்களில் எவ்வளவு மரங்கள் உள்ளன என்ற தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

1. அரக்கினால் முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “மர விற்பனை ஒப்பந்தப்புள்ளி” எனக் குறிப்பிட்டு, முதுநிலைக் கணக்குகள் அதிகாரி, நலவழித்துறை இயக்குநரகம், வீட்டுவசதி வாரிய வளாகம், சாரம், புதுச்சேரி என்ற முகவரிக்கு 12-3-2013 அன்று மாலை 3.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே மாலை 4.30 மணிக்கு வருகைதந்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும். அப்படி திறக்கப்படும் ஒப்பந்தப்புள்ளிகளில் அதிகபட்சத் தொகையாக கேட்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு மரங்களை ஏலம் விட்டதாக அறிவிக்கப்படும்.

2. ஒப்பந்தப்புள்ளியில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் ₹ 20,000 (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) முன்வைப்புத் தொகையாக ஒப்பந்தப்புள்ளி உறை சமர்ப்பிக்கும்போது செலுத்த வேண்டும். முன்வைப்புத் தொகை செலுத்தாத ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்படும். வாய்மொழி ஏலம் கிடையாது.

3. வெற்றிபெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை ஏலம் முடிவுற்றவுடன் திருப்பித்தரப்படும்.

4. மேற்குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்குப் பின்னர் வரும் ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் நிராகரிக்கப்படும்.

5. ஒப்பந்தப்புள்ளி நிகழ்ச்சி முடிந்த 24 மணி நேரத்திற்குள் வெற்றிபெற்ற ஒப்பந்ததாரர் முழுத் தொகையையும் அதற்குண்டான விற்பனை வரி 12.36% யும் சேர்த்து செலுத்த வேண்டும். தவறினால் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழப்பதுடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட ஏலத்தையும் இழக்கநேரிடும்.

6. வெற்றிபெற்ற ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்புள்ளி முடிவுற்ற நாளிலிருந்து ஐந்து தினங்களுக்குள் சுகாதார நிலையத்திலிருந்து தாம் ஏலம் எடுத்த மரங்களைத் தம் சொந்த செலவில் அப்புறப்படுத்தி விட வேண்டும். விடுமுறை நாட்களில் மரங்களை அப்புறப்படுத்த அனுமதி இல்லை.

7. ஏலம் முடிவடைந்ததும் ஏலம் எடுத்தவர் வசம் மரங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கருதப்படும். மரங்களின் பாதுகாப்பு ஒப்பந்ததாரரைச் சார்ந்தது. நலவழித்துறை எந்தப் பொறுப்பும் ஏற்காது.

8. ஒப்பந்தப்புள்ளி நிகழ்ச்சி முடிந்தபிறகு மரங்களின் எண்ணிக்கை, அளவு, மதிப்பு மற்றும் தரம் ஆகியவற்றிற்கு இவ்வலுவலகம் எந்தப்பொறுப்பும் ஏற்காது.

9. மரங்களைப் பார்வையிட விரும்பும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப்புள்ளி நாளிலிருந்து முதல் ஐந்து நாட்கள் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை மருத்துவ அதிகாரிகளின் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

10. யாதொரு காரணமுமின்றி எந்த ஓர் ஒப்பந்தப்புள்ளியையும் அல்லது அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் நிராகரிக்கவும் மற்றும் ஒப்பந்தம் குறித்து யாதொரு உடன்பாடின்படி ஏற்படின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கீழே கையொப்பமிட்டவருக்கு முழு உரிமை/அதிகாரம் உண்டு.

இணைப்பு

| வ.எண் | மரங்களின் வகை | நீளம் | சுற்றளவு | தன்மை | அளவு |
|-------|---------------|-------|----------|-------|------|
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |

ஆரம்ப சுகாதார நிலையம், அரியாங்குப்பம்

| | | | | | |
|---|---------------|----|-----|-------|--------------|
| 1 | மாமரக்கிளைகள் | 16 | 4.5 | மரம் | 20.25 கன அடி |
| 2 | தூங்கு மூஞ்சி | — | — | விறகு | 1 டன் |
| 3 | புளிய மரம் | — | — | விறகு | 4 டன் |

| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
|--|------------------------|------|------|-------|---------------|
| ஆரம்ப சுகாதார நிலையம், முருங்கப்பாக்கம் | | | | | |
| 1 | தூங்கு மூஞ்சி | — | — | விறகு | 1.25 டன் |
| 2 | கொன்னை மரம் | — | — | விறகு | 750 கிலோ |
| ஆரம்ப சுகாதார நிலையம், ஒதியன்சாலை | | | | | |
| 1 | கொன்னை மரம் | — | — | விறகு | 25 டன் |
| ஆரம்ப சுகாதார நிலையம், திருபுவனை | | | | | |
| 1 | பென்சில் மரம் | 10 | 3.2 | மரம் | 6.4 கன அடி |
| 2 | ” | 10.5 | 2.4 | மரம் | 4.14 கன அடி |
| 3 | ” | 13.5 | 2.3 | மரம் | 4.463 கன அடி |
| 4 | ” | 10.0 | 3 | மரம் | 5.625 கன அடி |
| 5 | ” | 9.0 | 1 | மரம் | 0.562 கன அடி |
| 6 | ” | 9.0 | 1 | மரம் | 0.562 கன அடி |
| 7 | நாட்டு வகை பாதாம் மரம் | — | — | விறகு | 500 கிலோ |
| 8 | நொனா மரம் | 7.6 | 2.6 | மரம் | 4.94 கன அடி |
| 9 | ” | 10 | 1 | மரம் | 2.5 கன அடி |
| 10 | கொய்யா மரம் | 11 | 2 | மரம் | 5.5 கன அடி |
| 11 | ” | 4 | 1.6 | மரம் | 1.6 கன அடி |
| 12 | ” | 2.3 | 1.3 | மரம் | 0.747 கன அடி |
| 13 | பூவரசு மரம் | 6 | 1.6 | மரம் | 2.4 கன அடி |
| 14 | மாமரம் | 7 | 3.6 | மரம் | 6.3 கன அடி |
| 15 | காட்டு வாழை மரம் | 9 | 2 | மரம் | 4.5 கன அடி |
| 16 | தேக்கு மரம் | 15 | 2 | மரம் | 7.5 கன அடி |
| கலித்தரத்தாளுக்குப்பம் | | | | | |
| 1 | தேக்கு மரம் | 6 | 1 | மரம் | 0.375 கன அடி |
| 2 | ” | 5.2 | 1 | மரம் | 0.325 கன அடி |
| 3 | ” | 5.2 | 1 | மரம் | 0.325 கன அடி |
| 4 | ” | 5.2 | 1 | மரம் | 0.325 கன அடி |
| 5 | ” | 5.2 | 1 | மரம் | 0.325 கன அடி |
| பழைய மகப்பேறு மருத்துவமனை, புதுச்சேரி | | | | | |
| 1 | கொன்னை மரம் | — | — | விறகு | 3.5 டன் |
| ஆரம்ப சுகாதார நிலையம், கிருமாம்பாக்கம் | | | | | |
| 1 | கொன்னை மரம் | — | — | விறகு | 3.25 டன் |
| 2 | ஒதிய மரம் | — | — | விறகு | 0.5 டன் |
| 3 | இலவ மரம் | — | — | விறகு | 0.5 டன் |
| 4 | அசோக மரம் | — | — | விறகு | 0.5 டன் |
| 5 | மாமரக் கிளைகள் | 4 | 1+1 | மரம் | 0.25 டன் |
| 6 | ” | 3.6 | 1 | மரம் | 0.225 டன் |
| 7 | ” | 5 | 0.75 | மரம் | 0.1757 கன அடி |
| 8 | கொன்னை மரம் | — | — | விறகு | 2.0 டன் |
| 9 | இலவ மரம் | — | — | விறகு | 2.5 டன் |

| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
|---|------------------------------|-----|-------|-------|--------------|
| 10 | சவுக்கு மரம் | — | — | விறகு | 300 கிலோ |
| 11 | தைல மரம் | — | — | விறகு | 300 கிலோ |
| 12 | அசோக மரம் | — | — | விறகு | 500 கிலோ |
| 13 | சவுந்தானியா மரம் | 22 | 6+5 | மரம் | 25.5 கன அடி |
| 14 | ” | 7 | 2 | மரம் | 1.75 கன அடி |
| 15 | ” | 5 | 1.5 | மரம் | 0.703 கன அடி |
| 16 | ” | 4 | 1 | மரம் | 0.25 கன அடி |
| 17 | ” | 30 | 8+5.6 | மரம் | 25.5 கன அடி |
| 18 | ” | 15 | 2 | மரம் | 3.75 கன அடி |
| 19 | ” | 12 | 2 | மரம் | 3.00 கன அடி |
| 20 | ” | 15 | 4.6+3 | மரம் | 7.125 கன அடி |
| 21 | ” | 12 | 2 | மரம் | 3.0 கன அடி |
| 22 | தூங்கு மூஞ்சி | — | — | விறகு | 500 கிலோ |
| ஆரம்ப சுகாதார நிலையம், காலாப்பட்டு | | | | | |
| 1 | ஒதிய மரம் | — | — | விறகு | 1 டன் |
| 2 | கொன்னை மரம் | — | — | விறகு | 1.5 டன் |
| ஆரம்ப சுகாதார நிலையம், அரியூர் | | | | | |
| 1 | மாமரக் கிளைகள் | — | — | விறகு | 300 கிலோ |
| 2 | கொன்னை மற்றும் புங்கை மரம் | — | — | விறகு | 2 டன் |
| ஆரம்ப சுகாதார நிலையம், காட்டேரிப்பம் | | | | | |
| 1 | பென்சில் மரம் | 25 | 3+2.5 | மரம் | 17.19 கன அடி |
| 2 | கொன்னை மரம் | — | — | விறகு | 300 கிலோ |
| 3 | நொனா மரம் | 10 | 2.6 | மரம் | 3.25 கன அடி |
| ஆரம்ப சுகாதார நிலையம், லாஸ்பேட்டை | | | | | |
| 1 | சவுண்டல் மற்றும் கொன்னை மரம் | — | — | விறகு | 0.75 டன் |
| 2 | தேக்கு மரம் | 9.5 | 3 | மரம் | 7.13 கன அடி |
| 3 | ” | 5.5 | 2.75 | மரம் | 3.78 கன அடி |
| ஆரம்ப சுகாதார நிலையம், தவளக்குப்பம் | | | | | |
| 1 | இலவம் மற்றும் கொன்னை மரம் | — | — | விறகு | 1 டன் |
| 2 | தூங்கு மூஞ்சி | — | — | விறகு | 0.75 டன் |
| 3 | வேப்ப மரம் | 6 | 1.5 | மரம் | 2.25 கன அடி |
| 4 | ” | 9 | 1 | மரம் | 2.25 கன அடி |
| 5 | தென்னை மரம் | — | — | விறகு | 0.5 டன் |
| ஆரம்ப சுகாதார நிலையம், வில்லியனூர் | | | | | |
| 1 | அரச மரம் | — | — | விறகு | 3.5 டன் |
| 2 | வேப்ப மரக் கிளைகள் | — | — | விறகு | 150 கிலோ |
| 3 | வேப்ப மரத் துண்டு | 8 | 6 | மரம் | 12 கன அடி |
| 4 | ” | 19 | 4.6 | மரம் | 21.85 கன அடி |
| 5 | ” | 47 | 7.6 | மரம் | 89.3 கன அடி |
| 6 | வேப்ப மரம் | 5 | 1.6 | மரம் | 2 கன அடி |

| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
|--|------------------------------|-----|-----|-------|--------------|
| 7 | வேப்ப மரம் | 5 | 1.6 | மரம் | 2 கன அடி |
| 8 | ” | 5 | 1.6 | மரம் | 2 கன அடி |
| 9 | ” | 5 | 1.6 | மரம் | 2 கன அடி |
| 10 | ” | 2.6 | 1 | மரம் | 0.65 கன அடி |
| 11 | ” | 2.6 | 1 | மரம் | 0.65 கன அடி |
| 12 | ” | 2.6 | 1 | மரம் | 0.65 கன அடி |
| 13 | ” | 2.6 | 1 | மரம் | 0.65 கன அடி |
| 14 | ” | 2.6 | 1 | மரம் | 0.65 கன அடி |
| 15 | வேப்ப மரத் துண்டு | 7 | 5.6 | மரம் | 9.8 கன அடி |
| 16 | ” | 18 | 4 | மரம் | 18 கன அடி |
| 17 | ” | 45 | 7 | மரம் | 78.75 கன அடி |
| 18 | வேப்ப மரக் கிளைகள் | 4 | 1 | மரம் | 1 கன அடி |
| 19 | ” | 4 | 1 | மரம் | 1 கன அடி |
| 20 | ” | 4 | 1 | மரம் | 1 கன அடி |
| 21 | ” | 4 | 1 | மரம் | 1 கன அடி |
| 22 | ” | 2 | 0.9 | மரம் | 0.45 கன அடி |
| 23 | ” | 2 | 0.9 | மரம் | 0.45 கன அடி |
| 24 | ” | 2 | 0.9 | மரம் | 0.45 கன அடி |
| 25 | ” | 2 | 0.9 | மரம் | 0.45 கன அடி |
| 26 | ” | 2 | 0.9 | மரம் | 0.45 கன அடி |
| ஆரம்ப சுகாதார நிலையம், சூரமங்கலம் | | | | | |
| 1 | சவுண்டல் மற்றும் கொன்னை மரம் | - | - | விறகு | 2.5 டன் |

புதுச்சேரி, 2013 ஫ெப்ரவரி மீ 8௨.

வ.க. கோபிநாத்.

முதுநிலை கணக்குகள் அதிகாரி.

புதுச்சேரி அரசு

வட்டார வளர்ச்சி அலுவலகம்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலம் மூலகுளத்தில் இயங்கிவரும் உழவர்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சொந்தமான பழைய தினசரி நாளிதழ்களை ஏலத்தில் எடுத்துச்செல்வதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு

கிலோவிற்கான
விலை

(1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹

(2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹

2. மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் உறையின் மேல் வட்டார வளர்ச்சி அலுவலம், உழவர்கரை, புதுச்சேரி என்ற விலாசத்திற்கு “பழைய செய்தித்தாள்கள் வாங்குவதற்கு” எனக் குறிப்பிட்டு எதிர்வரும் 18-3-2013 அன்று மாலை 3.30 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். மேலும், அன்றைய தினமே மாலை 4.00 மணிக்கு, வந்திருக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் பிரிக்கப்படும்.

3. ஏலத்தில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்புத் தொகையாக ₹ 300 (ரூபாய் முந்நாறு மட்டும்) செலுத்த வேண்டும்.

4. வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத்தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.

5. மேலே குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

6. ஏலத்தில் வெற்றி பெற்றவர் அலுவலகத்தில் உள்ள பழைய நாளிதழ்களை எடை போட்டு அதற்குண்டான தொகையை நடைமுறையில் உள்ள விற்பனை வரியுடன் இவ்வலுவலகத்தில் 24 மணி நேரத்திற்குள் கட்டிவிட்டு, தனது சொந்த பொறுப்பில் எடுத்துச் செல்ல வேண்டும். தவறினால் முன்வைப்புத் தொகை பிடித்தம் செய்யப்படும்.

7. ஒப்பந்தம் நிறைவு பெற்றபின் பொருளின் தரம் மற்றும் அளவினைப் பற்றி இவ்வலுவலகம் பொறுப்பேற்காது.

8. அலுவலக நாட்களில், அலுவலக நேரங்களில் ஒப்பந்ததாரர்கள் செய்தித்தாள்களைப் பார்வையிடலாம்.

9. எந்தவித காரணமுமின்றி ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்கவோ/மறுக்கவோ கீழே கையொப்பமிட்டுள்ள அதிகாரிக்கு முழு உரிமை உண்டு.

உழவர்கரை, 2013 ஫ெப்ரவரி மீ 18 உ.

அ. இராசரத்தினம்,
வட்டார வளர்ச்சி அதிகாரி,
உழவர்கரை.

**GOVERNMENT OF PUDUCHERRY
BLOCK DEVELOPMENT OFFICE**

Oulgaret, the 18th February 2013.

TENDER NOTICE

Sealed tenders offering the rate per kilogram are invited for the sale of the following items of newspapers belonging to the Block Development Office, Oulgaret.

Rate per
kilogram

- (1) Old Tamil newspapers . . ₹
(2) Old English newspapers . . ₹

2. The sealed tenders should be addressed to the Block Development Office, Oulgaret, Puducherry duly superscribed on the envelope as "Tender for the purchase of old newspapers" and shall be received on or before 18-3-2013 up to 3.30 p.m. The tenders will be opened on the same day at 4.00 p.m. in the presence of the tenderers who choose to be present.

3. The intending tenderers should deposit a sum of ₹ 300 (rupees three hundred only) as earnest money deposit.

4. The earnest money deposit of the unsuccessful tenderers will be returned immediately after the tender is over.

5. Tenders received after the due date and time will be rejected.

6. The successful tenderer should pay the full amount of the sale items immediately with Sales tax and remove the newspapers from this office within 24 hours at his own risk and cost, failing which he will forfeit his earnest money deposit.

7. No claim about the quality and quantity of the items will be admitted once the tender is finalised.

8. The intending tenderers can inspect the items during office hours on all working days.

9. The undersigned reserves the right to accept / reject any tender without assigning any reasons thereof.

A. RAJARATHINAM,
Block Development Officer,
Oulgaret.

**புதுச்சேரி அரசு
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
இயக்குநரகம்
அரசு முதன்மை மருந்தக வளாகம்**

மறு ஏல அறிவிப்பு

23-1-2013 அன்று நடந்த ஏலத்தில் ஏலதாரர்கள் பங்குகொள்ளவராத காரணத்தினால் கீழ்க்கண்டவற்றை மறு ஏலம் செய்ய அறிவிப்பு செய்யப்படுகின்றது.

2. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தினசரி தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வதற்கான ஏலப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

3. ஏலப்புள்ளிகள் கீழ்க்கண்டவாறு கிலோ ஒன்றின் விலையைத் தனித்தனியே குறிப்பிட வேண்டும்.

**ஒரு
கிலோவிற்கான
விலை**

- (1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹
(2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹

4. ஏலப்புள்ளிகள் முத்திரையிடப்பட்டு "பழைய செய்தித்தாள்களை ஏலத்தில் எடுத்துக்கொள்வதற்கான ஏலப்புள்ளிகள்" என உறையின்மேல் குறிப்பிட்டு எதிர்வரும் 4-3-2013 மாலை 3.00 மணிக்குள் கீழே கையொப்பமிட்டுள்ள அலுவலரின் அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். ஏலப்புள்ளிகள் அன்றைய தினமே மாலை 4.00 மணிக்கு வந்திருக்கும் ஏலதாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

5. ஏலதாரர்கள் முன்வைப்புத் தொகையாக ₹ 500 (ரூபாய் ஐநூறு மட்டும்) செலுத்த வேண்டும்.

6. வெற்றிபெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.